



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 226.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2017 நவம்பர் 30 வியாழக்கிழமை, மு.ப. 9.30 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

688/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பிரபல பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பியர் கம்பனிகள் அனுசரணை வழங்குகின்றன என்பதையும்;
(ii) அந்த போட்டிகள் நடைபெறும் போது பியர் கம்பனிகள் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதையும்;
(iii) இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டப்படுகின்றார்கள் என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படுகின்ற வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுசரணையாளர்களை தேடிக்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய முறையியல் மற்றும் பிரமாணங்கள் அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த முறையியல் மற்றும் பிரமாணங்கள் யாவை என்பதையும்;
(iii) இன்றேல், அதற்கான முறையியல் மற்றும் பிரமாணங்களை சிபாரிசு செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) இந்த கிரிக்கெட் போட்டிகளின் போது போதைப் பொருள் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில் அவை யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

(2)

2.

1982/ '17

கௌரவ கனக ஹேரத்,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த இரண்டு வருடங்களில் பயிற்றப்பட்டுள்ள பயிலுனர்களின் எண்ணிக்கையாது என்பதையும்;
- (ii) நிர்மாணிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ள பயிலுனர்களின் எண்ணிக்கையாது என்பதையும்;
- (iii) மேற்படி எண்ணிக்கையில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையாது என்பதையும்;
- (iv) கடந்த இரண்டு வருடங்களில் தொழில்நுட்பத் துறை மற்றும் நிர்மாணத்துறையில் பயிற்சி பெற்ற எண்ணிக்கை தொழிற்படையின் கேள்விக்குப் போதுமானதா என்பதையும்;
- (v) இன்றேல், சேர்த்துக்கொள்ளப்படும் பயிலுனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

3.

1999/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சரின் அமைச்ச அலுவலகங்களின் முகவரிகள் யாவை என்பதையும்;
- (ii) அந்த அலுவலகங்களுக்காக வாடகை குத்தகை செலுத்தப்படின் அந்த மாதாந்த வாடகை/ குத்தகை தொகை எவ்வளவென்பதையும்;
- (iii) 2015 - 2017 ஆம் ஆண்டின் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த வாடகை/ குத்தகைத் தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) அமைச்சரின் பிரத்தியேக பதவியணியின் உத்தியோகத்தார்களின் எண்ணிக்கையாதென்பதையும்;
- (ii) அந்த பிரத்தியேக பதவியணிக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையாதென்பதையும்;
- (iii) அமைச்சருக்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கையாதென்பதையும்;

ஒவ்வொரு அமைச்சுக்கு ஏற்ப வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

4.

2075/17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்தில், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கழிவுப் பொருட்களை அகற்றும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததா என்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டத்திற்கான திட்டங்கள் மற்றும் கருத்திட்டத்திற்கு ஏற்புடைய கேள்விப்பட்டிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) அதன்படி, இக்கருத்திட்டத்திற்காக நிதி வழங்க பிரான்ஸ் முகவராண்மை நிறுவனம் முன்வந்துள்ளதா என்பதையும்;
- (iv) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை யாது என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5.

2119/'17

கௌரவ ஜயந்த சமரவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2015.01.09 ஆம் திகதியளவில் மற்றும் 2017.06.30 ஆந் திகதியளவில்,
- (i) யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை விமானப் படை முகாம்களின் எண்ணிக்கை;
- (ii) அம் முகாம்களுக்கு இணைக்கப்பட்டு பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களின் மொத்த எண்ணிக்கை;
- (iii) ஒவ்வொரு முகாமினதும் பெயர், அமைந்திருந்த பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இணைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களின் எண்ணிக்கை;
- வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 2015.01.09 ஆந் திகதியிலிருந்து 2017.06.30 ஆந் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து,
- (i) நீக்கப்பட்ட விமானப் படை முகாம்களின் எண்ணிக்கை;
- (ii) விமானப் படை முகாம்களிலிருந்து வாயஸ் பெறப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களின் எண்ணிக்கை;
- எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (இ) யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விமானப் படை முகாம்கள், அவற்றில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்களை வாயஸ் பெற்றமை தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதை அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

6.

2124/ '17

கௌரவ மயந்த திசாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஈர வலயத்தில் வயல்கள் பாழடைந்துள்ளமை இலங்கையின் உணவு உற்பத்தி குறைவடைவதற்கும் மற்றும் சுற்றாடல் பிரச்சினைக்கும் காரணமாகியுள்ளது என்பதை அறிவாரா;
- (ii) பாழடைந்துள்ள வயல்களில் பயிர் செய்வது தொடர்பாக அமுல்படுத்தப்பட்டுள்ள பிரேரணைகள் யாவை;
- (iii) நெற் செய்கையிலிருந்து விவசாயிகள் நீங்குவதற்குக் காரணமாகியுள்ள விடயங்கள் யாவை;
- (iv) அதற்காக வழங்கப்படுகின்ற தீர்வுகள் யாவை;
- (v) வயல்களில் பயிர்செய்யும் பணியை மேற்கொள்வதற்காக அமைச்சின் கீழ் பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை யாது;
- (vi) மேற்படி அலுவலர்கள் யாவர்;
- (vii) அண்மையில் ஒரு கிராமத்திற்கு 20 பேர் வீதம் மகளிர் கமத்தொழில் அமைப்பைத் தாபித்ததன் மூலம் பாழடைந்துள்ள வயல்களில் பயிர்செய்யும் பணி நிறைவேற்றப்படுகின்றதா;
- (viii) புதிய கமத்தொழில் கொள்கையில் பாழடைந்த வயல்களில் பயிர்செய்யும் வேலைத்திட்டம் உள்ளதா;
- (ix) பிரதேச மட்டத்தில் கமத்தொழில் கொள்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக ஒரு கமநல அபிவிருத்தி நிலையத்திற்கு பட்டதாரிகள் நான்கு பேர் வீதம் ஆட்சேர்ப்புச் செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள் நிறைவேறியுள்ளதா;
- (x) பட்டதாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

7.

2126/ '17

கௌரவ ஆனந்த அளுக்கமகே,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கண்டி மாவட்டத்தின், கங்க இஹல கமநல ஆளுகைப் பிரதேசத்தின், கிரிஉல்ல விஹாரைக்கு உரித்தான ஜம்புகஹமுலதெனிய எனும் வயல் முறையான அனுமதியின்றி நிரப்பப்பட்டு தனியார் வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) இதற்கு போலி ஆவணங்களை தயார் செய்ய அரசு நிதி செலவிடப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) கமத்தொழில் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளருக்கான வீட்டுக்கான பிரவேசப் பாதையாகவே மேற்படி வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (iv) மேற்படி வீதியின் ஆரம்பப் பகுதியும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (v) இந்த இடத்தில் நடைபாதையொன்றேனும் இருக்கவில்லை என்பதையும்; பிரதேச சபைக்கு உரித்தானதல்ல என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) பொது மக்களின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்துகின்ற இவ்வாறான அலுவலர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

8.

2168/ '17

கௌரவ ஷெஹான் சேமசிங்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) அநுராதபுரம் மாவட்டத்தின், மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 43 பிரபோதாசு கிராம அலுவலர் பிரிவின் நாவற்குளம் கிராமத்தில் கல் ஆலையொன்றை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) ஆமெனில்,

- (i) கல் ஆலையின் உரிமப்பத்திர இலக்கம் மற்றும் அது வழங்கப்பட்டுள்ள திகதி;
- (ii) விண்ணப்பித்த ஆளின் பெயர் மற்றும் விண்ணப்பித்த திகதி;
- (iii) மேற்படி உரிமப்பத்திரத்தை வழங்குவதற்காக சுற்றாடல் அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி கல் ஆலையை ஆரம்பிக்க முன்னர் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) மேற்படி ஆலை தொடர்பில் மக்களின் எதிர்ப்பு எழுந்துள்ளது என்பதை அறிவாரா;

(iii) இந்த ஆலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* அ1.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) — (ஒதுக்கப்பட்ட பதினெட்டாவது நாள்) — குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 29).

* 2.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ் மருத்துவ உபகரணங்கள் விலைகுறித்தல் தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 04 ஆம் திகதிய 2030/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.11.13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 8.

சுகாதாரம், போசணை மற்றும் சதேச மருத்துவ அமைச்சர்,— ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2011,— 1970 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க ஹோமியோபதிச் சட்டத்தின் 40 ஆம் பிரிவின் கீழ் 2017.01.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2011.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.07.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 9.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்,— தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012,— 1979 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்திற்களுக்கமைய 2016.10.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2012.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வருடாந்த ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 10.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்,— நிர்மாணப் பயிற்சி அபிவிருத்தி நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013,— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 1 ஆம் உட்பிரிவின் கீழ் மற்றும் 1992 ஜூன் மாதம் 10 ஆம் திகதிய 718/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைக்கமைய 2016.10.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 11.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்,— அரசு அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2012,— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 1 ஆம் உட்பிரிவின் கீழ் 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2012.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 12.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013,— 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 32(3) ஆம் பிரிவின் கீழ் 2016.04.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2016.10.07 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 25.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.11),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2033/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.11.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 26.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.12),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 08 ஆம் திகதிய 2035/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.11.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 27.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.13),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒரோபர் 02 ஆம் திகதிய 2039/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.11.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 28.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்,— (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பாக 2017.11.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2017 ஆகஸ்ட் 11 ஆம் திகதிய 2031/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 29.

இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 30.

பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள்,— பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பாக 2017 நவம்பர் மாதம் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை,— பரிசீலனை.

* 31.

அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 32.

வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

- * 33. பெளத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 34. தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 35. அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக்க வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
36. இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
37. சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
38. இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
39. ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
40. மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
41. லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
42. சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
43. ஆலோகா சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
44. த இன்ஸ்டிடியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் அக்கவுண்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

தினப்பணிகள் மீதான திருத்தங்கள் பற்றிய முன்னறிவித்தல்

அ1. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) எனும் சட்டமூலத்திற்குக் குழு ஆய்நிலையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் திருத்தங்களைத் “தினப்பணிக்கான அனுபந்தம்” எனும் தனியிதழிற் பார்க்க.